

மார்ச் - 01

## TNPSC துளிகள்

- ❖ அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நீதிபதி கேதான்ஜி ப்ரவுன் ஜாக்சனை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிப்பதற்குப் பரிந்துரை செய்தார்.
  - உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட முதல் கருப்பினப் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- ❖ ரஷ்யாவிற்கு எதிரான தனது விண்ணப்பத்தினை உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
- ❖ விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரிடமிருந்து 18,000 கோடி ரூபாய் தொகையானது வங்கிகளால் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

## தேசியச் செய்திகள்

**சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்தின் புதிய தளம்**



- ❖ உலகளாவிய ஒரு வங்கிக் குழுமான ஸ்டான்டர்டு சார்டர்டு, சர்வதேச வான்வழிப் போக்குவரத்துச் சங்கத்துடன் (International Air Transport Association – IATA) இணைந்து உள்ளது.
- ❖ இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து தொழில்துறையில் ஒரு பணவழங்கீட்டுத் தளத்தினைத் தொடங்குவதற்கான ஒரு கூட்டிணைவாகும்.
- ❖ IATA Pay என்ற தளத்தைப் பிரயோகிக்கும் விமான நிறுவனங்களுக்கு, UPI வருடி & பண வழங்கீடு மற்றும் UPI வரவு (பண வழங்கீட்டிற்கான கோரிக்கை) போன்ற உடனடிக் கட்டண வசதிகளை வழங்குவதற்கு இது உதவுகிறது.

## நிஷான்

- ❖ இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி M.M. நரவானே, பெங்களூருவின் வான்குடை மிதவைப் பிரிவின் பயிற்சி மையத்தில் வான்குடை மிதவைப் பிரிவினைச் சேர்ந்த 4 படைப் பிரிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற விருதினை வழங்கினார்.

- ❖ குடியரசுத் தலைவரின் வண்ணம் (அ) நிஷான் என்ற விருதானது, போர் மற்றும் அமைதிகாப்பு ஆகிய இரு காலங்களின் போதும் தேசத்திற்கு சிறப்பானச் சேவையை ஆற்றும் இராணுவப் பிரிவிற்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்றாகும்.

## நிலையான நகரங்கள் திட்டம்



- ❖ உலகப் பொருளாதார மன்றம் மற்றும் தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான கல்வி நிறுவனம் ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
- ❖ இது கூட்டாக இணைந்து வடிவமைக்கப்பட்ட நிலையான நகரங்கள் என்ற ஒரு திட்டத்திற்கு ஒத்துழைப்பு (Sustainable Cities India program) வழங்குவதற்கான ஒரு ஒப்பந்தமாகும்.
- ❖ இது ஆற்றல், போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு சூழல் போன்ற துறைகளில் கார்பன் நீக்கத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் நகரங்களுக்கு உகந்த ஒரு சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

## தேசிய போலியோ தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினம்



- ❖ 2022 ஆம் ஆண்டின் தேசிய போலியோ தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினமானது, பிப்ரவரி 27 ஆம் தேதியன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
- ❖ இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேசிய அளவிலான தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினமும் தேசிய அளவிற்கு முந்தைய அளவில் இரண்டு தடுப்பு மருந்து வழங்கீட்டுத் தினங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
- ❖ இது தீவிர போலியோ வைரசிற்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை மக்களிடையேத் தோற்றுவிக்கவும், போலியோ இல்லாத ஒரு நிலைமையை நாட்டில் நிலை பெறச் செய்யவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும்.
- ❖ இத்தினத்தின் போது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசத்தின் 735 மாவட்டங்களில் 15 கோடிக்கும் அதிகமான அளவில் குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து

வழங்கப் பட்டது.

### குடியரசுத் தலைவரின் கடற்படை மதிப்பாய்வு 2022




- ❖ விசாகப் பட்டினத்தின் கிழக்குக் கடற்படைப் பிரிவானது 2022 ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவரின் கடற்படை மதிப்பாய்வினை நடத்தியது.
- ❖ இது உலகம் முழுவதும் உள்ள கடற்படைகளால் பின்பற்றப்படும் ஒரு நீண்டகால மரபு ஆகும்.
- ❖ இது அரசிற்கும் அரசின் இறையாண்மைக்குமான தனது விசுவாசத்தினையும் பற்று உறுதியினையும் வெளிப்படுத்தும் நோக்கில், முன்பே அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கப்பல்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகும்.
- ❖ நாடு முழுவதும் "ஆசாதி கா அம்ரித் மகோத்சவ்" என்ற நிகழ்வாகக் கொண்டாடப்படும் இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது இது நடத்தப்பட்டதால் இந்த 12வது கடற்படை மதிப்பாய்வானது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
- ❖ பிரசிடென்ஸ் யாச்ட் என்பது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடற்படையின் ஒரு கடலோர ரோந்துக் கப்பலாகும்.
- ❖ INS சுமித்திரா இந்த மதிப்பாய்வின் அணிவகுப்பிற்குத் தலைமையேற்கும்.

### குவாண்டம் விசை வழங்கீட்டு இணைப்பு

- ❖ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றின் அறிவியலாளர் குழுவானது, உத்தரப் பிரதேசத்திலுள்ள பிரயாக்ராஜ் மற்றும் விந்த்யாச்சல் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு குவாண்டம் விசை வழங்கீட்டு இணைப்பினை முதல்முறையாக வெற்றிகரமாக செயல் விளக்கிக் காட்டியுள்ளனர்.

- ❖ இதற்கான தூரம் 100 கி.மீ.க்கும் மேலாகும்.



### மத்யா 6000

- ❖ மத்யா 6000 நீர்மூழ்கி வாகனமானது, சமுத்திரயான் என்ற திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டில் தயாராக இருக்கும்.
- ❖ இது 3 மனிதர்களை 6000 மீட்டர் ஆழம் வரைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
- ❖ மத்யா 6000 என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட ஒரு கடலடி நீர்மூழ்கு வாகனமாகும்.
- ❖ இது ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தின் கீழ் புவி அறிவியல்துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டதாகும்.
- ❖ ஆழ்கடல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு மனிதர்களை அனுப்புவதே சமுத்திரயான் திட்டத்தின் நோக்கமாகும்.



### பாஷா சான்றிதழ் - செல்ஃபி பிரச்சாரம்

- ❖ பாஷா சான்றிதழ் செல்ஃபி (சுயப் புகைப்படம்) என்ற பிரச்சாரமானது கல்வித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
- ❖ ஏக் பாரத் ஸ்ரேஸ்த பாரத் என்ற உணர்வினை வளர்ப்பதற்காக பன்மொழித் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையை ஊக்குவித்தல் போன்ற நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டது.



- ❖ MyGov India மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட பாஷா சங்கம் கைபேசிச் செயலியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்துடனும் வேண்டி இந்த முன்னெடுப்பானது தொடங்கப்பட்டது.



## சர்வதேசச் செய்திகள்

### உக்ரைனின் விமானப்படைத் தளங்கள்



- ❖ ரஷ்ய நாட்டு சார்பிலான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் உக்ரைனைச் சேர்ந்த 90க்கும் மேலான இராணுவத் தளங்களை அழித்துள்ளன.
- ❖ இதில் 14 வான்ப்படைத் தளங்கள், கட்டளை வழங்கீட்டு முகாம்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் S-300 வான்பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
- ❖ லூட்ஸ்க் இராணுவ வான்ப்படைத் தளம், இவானோ-பிரான்கிவிஸ்க் வான் படைத் தளம், மெலிட்டோபோல் வான்ப்படைத் தளம், மைகோலைவ் வான்ப்படைத் தளம், கோஸ்டோமெல் வான்ப்படைத் தளம், மற்றும் செர்னிஹிவ் வான்ப்படைத் தளம் போன்ற முக்கிய வான்ப்படைத் தளங்கள் இதில் கடுமையாக தாக்கப்பட்டதால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

### மின்ஸ்க் ஒப்பந்தங்கள்

- ❖ மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என்பவை 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் பெலாரஸ் தலைநகர்

மின்ஸ்கில் கையெழுத்தாகின.

**மின்ஸ்க் - I**

- ❖ உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத அமைப்புகள் 2014 ஆம் ஆண்டில் பெலாரஸ் தலைநகரில் 12 அம்ச போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தன.
- ❖ இதில் கைதிகள் பரிமாற்றம், மனிதாபிமான உதவி வழங்கல் மற்றும் கனரக ஆயுதங்களைத் திரும்பப் பெறல் ஆகிய விதிகள் அடங்கும்.
- ❖ இரு தரப்பிலும் விதிமீறல்கள் ஏற்பட்டதால் இந்த ஒப்பந்தம் விரைவில் கைவிடப்பட்டது.

**மின்ஸ்க் - II**

- ❖ ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாட்டின் பிரதிநிதிகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், இரண்டு ரஷ்யா சார்பு பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் 2015 ஆம் ஆண்டில் 13 அம்ச ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
- ❖ அதே சமயத்தில் மின்ஸ்க் நகரில் கூடியிருந்த பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவான ஓர் அறிவிப்பினை வெளியிட்டனர்.
- ❖ ரஷ்யா இந்த மோதலில் ஓர் அங்கம் இல்லை என்பதனால் அதன் விதிமுறைகள் தனக்கு பொருந்தாது என ரஷ்யாவின் வலியுறுத்துவது தான் இதில் மிகப்பெரிய ஒரு தடை ஆகும்.



**கைபர் - பஸ்டர் ஏவுகணை**



- ❖ ஈரான் நாடானது கைபர்-பஸ்டர் எனப்படும் ஒரு புதிய ஏவுகணையை அறிமுகம்

செய்துள்ளது.

- ❖ இது அருகிலுள்ள அமெரிக்க படைத் தளங்களையும் இஸ்ரேல் நாட்டினையும் தாக்கும் திறன் கொண்டதாகும்.
- ❖ இதன் வரம்பு 900 மைல்கள் ஆகும்.
- ❖ இந்த ஏவுகணை திட எரிபொருளால் இயங்குகிறது.
- ❖ இது ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் தாக்கும் திறன் கொண்டது.

## அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்

### கடல் டிராகனின் புதைப் படிமம்



- ❖ ஐக்கிய ராஜ்ஜியத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இச்தியோசார் என்ற ஒரு விலங்கின் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைப்படிவப் பகுதிகளை கண்டறிந்துள்ளனர்.
- ❖ இது "கடல் டிராகன்" என பிரபலமாக அழைக்கப்படுகின்றது.
- ❖ இந்தப் புதைப்படிவமானது ஐக்கிய இராஜ்ஜியத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக முழுமையான ஒரு எலும்பு அமைப்பு என்பதால் அப்பகுதியில் கண்டறியப்பட்ட மிக முக்கியமானவைகளுள் ஒன்றாக இதனை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடச் செய்கின்றனர்.

## மாநிலச் செய்திகள்

### பயஞ்சனா துவாதசி

- ❖ இது மகாபாரதத்தில் கிருஷ்ணன் பங்கு பெறும் அத்தியாயத்தை நினைவு கூறும் ஒரு வைணவத் திருவிழாவாகும்.
- ❖ இது ஒடிசாவில் கொண்டாடப்படும் 500 ஆண்டுகள் பழமையான ஒரு திருவிழாவாகும்.



- ❖ இந்தத் திருவிழாவில் குறைந்தபட்சம் 701 உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.



## பத்ரா மேல்நிலை நீர்ப்பாசனத் திட்டம்



**VISHVESHWARAYA JALA NIGAM LTD.**  
(A GOVERNMENT OF KARNATAKA UNDERTAKING)



**WELCOME**  
**UPPER BHADRA PROJECT**  
**Karnataka**



(22-05-2020)  
Chief Engineer,  
VJNL, UBP Zone, Chitradurga,  
Karnataka

- ❖ கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய அரசின் உயர் அதிகாரக் குழுவானது பத்ரா மேல்நிலை நீர்ப்பாசனத் திட்டத்திற்குத் தேசிய அளவிலான திட்ட அந்தஸ்தினை வழங்கியுள்ளதாக அறிவிதார்.
- ❖ கர்நாடக மாநிலத்தில் இந்த அந்தஸ்தினைப் பெற்ற முதல் திட்டம் இதுவாகும்.
- ❖ இந்தத் திட்டமானது நீர்ப்பாசனத் திட்டத்தினை விரைவுபடுத்தச் செய்வதோடு, நீர்ப் பற்றாக்குறை மிக்க மத்திய கர்நாடகப் பகுதியினை நீர்வளமிக்கதாக மாற்றும் ஒரு முயற்சியிலும் உதவும்.

## விளையாட்டுச் செய்திகள்

### அதிவேக அரைசதம் - ஒரு நாள் போட்டி

- ❖ மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரிச்சா கோஷ் மகளிருக்கான ஒரு நாள் போட்டியில் அதிவேக அரைசதத்தினை அடித்த ஒரு இந்தியக் கிரிக்கெட் வீராங்கனை என்ற ஒரு





பெருமையைப் பெற்றார்.

- ❖ நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் இந்தச் சாதனையைப் படைத்தார்.
- ❖ ஆனால் நியூசிலாந்து அணியே போட்டியில் வெற்றி வெற்றது.

